குறைவாக உள்ளதால், தற்போது அதனைக் கால்நடை மருத்துவ மனையாகத் தரம் உயர்த்தும் சாத்தியக் கூறுகள் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. வி. பி. சந்திரசேகர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த 25 ஆண்டுக்காலமாக கஞ்சம்பட்டி கிராமத்தில் ஒரு மருந்தகம் இருந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு எனக்குக் கிடைத்த தகவலின்படி, தினமும் அங்கே ஐம்பதுக்கும் மேற்பட்ட கால்நடைகள் அந்த மருந்தகத்திலே வந்து பயனடைந்து செல்கின்றன. அப்படி இருக்கும்போது அந்த நிலையை மாற்றி, அந்தப் பகுதிக்கு அதை மருத்துவ மனையாக மாற்றுகிற எண்ணம் அரசுக்கு இருக்கிறதா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எம். ஆனந்தன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இனி வருங்காலங்களில், தினந்தோறும் சிகிச்சைக்கு வரும் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், கஞ்சம்பட்டி மருந்தகத்தை, கால்நடை மருத்துவ மனையாகத் தரம் உயர்த்துவது பற்றி அரசு பரிசீலிக்கும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினா எண் 415 திரு. எஸ். டேனியல்ராஜ், மாண்புமிகு மீனளத் துறை அமைச்சர்.

415—

நகர்ப்புற மீனவர்களின் கடன் தள்ளுபடி

*4360—திரு. எஸ். டேனியல்ராஜ்.:

மாண்புமிகு மீனளத் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா:

கிராமப்புற மீனவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப் பட்டதுபோல் நகர்ப்புற மீனவர்களின் கடன் தள்ளுபடி செய் வதற்கு அரசு முன்வருமா?

மாண்புமிகு திரு. டி. ஜெயகுமார் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

மீனவர்களின் காவல் தெய்வமாக இருக்கிற டாக்டர் புரட்சித் தலைவி அவர்களுடைய அரசில், மீனவர்களின் துயர் அறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திரு. எஸ். டேனியல்ராஜ் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கிராமப்புற விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டபோது, கிராமப்புற மீனவர்களையும் அந்தப் பட்டியலிலே சேர்த்து, அவர்களுடைய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதேபோன்று, நகரத்திலே வாழ்கின்ற

1992 மார்ச் 31]

மீனவர்களையும், அவர்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையிலிருந்து, 10 ஆயிரம் ரூபாயாவது கடன் தள்ளுபடி செய்வதற்கு அரசு முன்வருமா என்பதை அறிய விரும்புகிறேன்..

மாண்புமிகு திரு. டி. ஜெயகுமார் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஏற்கனவே கிராமப்புற மீனவர்களுக்குக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதைப் போல, நகர்ப்புற மீனவர்களின் கடன்களையும், மீனவர்களின் துயர் அறிந்து, டாக்டர் புரட்சித் தலைவி அவர்களின் அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று குறிப்பிட்டிருந்தேன். அதுவே போதுமென்று நினைக்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : திரு. க. குப்பன்.

திரு. க. குப்பன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 1960-ஆம் ஆண்டு முதல் குறிப்பாக 500 ரூபாய் அன்றைக்குக் கடன் வாங்கியவர்கள், 1992-ஆம் ஆண்டுவரை......

முற்பகல் 10-35

மாண்புமிகு பேரவைத் தலைவர் : கடன் தள்ளுபடி பரிசீலிக்கப்படுகிறது என்று சொல்லிவிட்டார். அது வேண்டாம் என்பதற்குக் கேள்வி கேட்கப் போகிறீர்களா? நகர்ப்புற மீனவர்களுடைய கடனையும் தள்ளுபடி செய்ய இருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார். அதிலே வேறு ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால் கேளுங்கள்.

திரு. க. குப்பன் : பேரவைத் தலைவர் அவர்களே, அந்தக் கடனும், மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பரிசீலிக்கப்படுகிறது என்று சொல்கிறாரே தவிர அந்தக் கடனுக்குக் கடன் வட்டியாக, இது வரை 500 ரூபாய்க்கு 5,000-க்கு மேல் கட்டி இன்றைக்கு மீனவர்கள் கடன்காரர்களாக இருந்து வருகிறார்கள். மீனவர் கூட்டுறவுச் சங்கங்களிலே, அவர்களுக்குக் கடன் இருக்கின்றபடியால் எந்தத் தொகையையும் பெறமுடியாது இருக்கிறார்கள் என்பதை நான் மெத்தப் பணிவோடு மாண்புமிகு மீன்வளத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். நான் மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக இருக்கின்ற காரணத்தால் கேட்கிறேன். அந்தச் சங்கங்களில் இதுவரையில் கடன் இருக்கிறது, கடன் இருக்கிறது என்று தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு அந்தக் கடன்களைத் தள்ளுபடி செய்ய பரிசீலனை செய்வதாக மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அவர்களுடைய ஆட்சிக் காலத்திலேயாவது இதற்கு ஒரு நல்ல முடிவை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் செய்வார்களா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. டி. ஜெயகுமார் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் ஒரு நல்ல முடிவை எதிர்பார்க்கிறார்கள். நிச்சயமாக ஒரு நல்ல முடிவைத் தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அவர்கள் விரைவிலே எடுப்பார்கள் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, சென்னையைப் பொறுத்தவரை, 16 மீனவர்கள் மற்றும் மீனவ மகளிர் கூட்டுறவுச் சங்கங்களின் கடன் நிவாரணம் ரூ. 19,32,365.30 காசு ஆகும். அது தேவையென மத்திய கூட்டுறவு வங்கியும், சென்னை மண்டல மீன்துறை உதவி இயக்குநர், ரூ. 25,68,747.11 காசு கடன் நிவாரணம் தேவையெனவும், ஆக மொத்தம் ரூ. 45,01,112.41 தேவை எனக் கோரியுள்ளார். பொதுவாக, மீனவர்கள் வாங்கிய கடன்கள் என்று குறிப்பிடும் போது, மீனவர்கள் வாங்கிய வலை, இயந்திர சாதனங்கள், விசைப் படகுகள் பெறுவதற்காகப் பெற்ற கடன்கள் இதில் அடங்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

407—

சிவகிரியில் அரசு நூற்பாலை.

*3362 திருமதி கவி நிலவு தர்மராஜ்:

மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா? :

நெசவாளர்களை அதிகம் கொண்ட மொடக்குறிச்சி தொகுதி சிவகிரியில் ஓர் அரசு நூற்பாலை அமைக்க அரசு ஆவன செய்யுமா?

மாண்புமிகு திரு. இ. மதுசூதனன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

சிவகிரியில் கூட்டுறவு நூற்பாலை ஆரம்பிக்கும் கருத்துரு ஏதும் இல்லை.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினாக்கள்—விடைகள் நேரம் முடிவுற்றது.

குறிப்பு : ஓர் உரையின் தொடக்கத்தில் *உடுக்குறி இடப் பெற்றிருந்ததால் அவ்வுரை உறுப்பினரால் சரிபார்க்கப் பெற்றது என்பதைக் குறிக்கும்.

2. கவன ஈர்ப்பு

(அ) கரூர் வட்டம், பள்ளப்பட்டி மருத்துவமனையில் முதுகலைப் பட்டம் பெற்ற மருத்துவர்கள் இல்லாதது குறித்து.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் குறித்த கவன ஈர்ப்பு.